



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරුධානය අල්‍යුතු මේමට ප්‍රතිච්චවෙන් කැඳු වෙයි හොරබලුවක් හොංගැණුමට ප්‍රතිච්චවෙන් හෙයු දුන්තමන් කරන අනෙකුව හෝ උසින් ඉංග්‍රීසුවර් ජනරාලුහාන නිශ්චය තැවැනි භාවිතයෙන් යෙදෙනවා අයා. යම් හොර බහුවක් අමෙන් වෙත එක් අමිහැනුවක් බුදුව එරුවට පැමිහිලියෙන් යෙදෙනවා ඇත. සැරකිරීය සිරසාරයින් ඇල්‍යුතු නැඟී සිරගෙවලුවා ඉංග්‍රීසුවර් ජනරාලුහානයෙන් ඉල්පිතයැයි.

මූත්‍රාවානීයායිප් පිශ්චත්තකී අස්ලතා තිරුත්ඩියමකීන කණ්ඩාවිශ්චත්තකීප්පත්තී අත්විකිර පෙරුවක් මූල්‍යාලින් මූල්‍යාලියක් සිපාරිසින්පෙරිල් නැංකොම්ට මිකාන්තිකුම්. තිරුත්ඩියමකීන පෙවත්තිරුප්පවරුක්තු විරෝධමාය ව්‍යුත්‍රාවක්කප්පයීම්. තප්පිප්පොන ම යත්කාරකාරය පිශ්චත්තව්‍යක්තු වෙයුමති මත්‍යාවිඛ්‍යා මූල්‍යාලියක් පෙන්නන්විටම කොට්ඨාසිප්පෙත්තක්කොස්සාලයාම්.

ACCUSED PERSONS WANTED.

RAMAWICKREMA AMARIS; charged with theft of a revolver and a table knife at Medaduwa, Mapalagama, on December 15, 1900; is a Sinhalese of the Durawa caste; occupation, cooly; age, about 16 or 18 years; height, about 4 ft.; make, stout, short; complexion, dark brown; nose, somewhat flat, short; mouth, large; teeth, regular, large; eyes, small, brown; hair, black, cropped; no beard; birthplace, Kitalagama, Matara District; general residences, Kitalagama, Akureasa; haunts Akureasa, Kitalagama, Galle bazaar; single; parents and a brother living in Kitalagama; uncle, Suwaris, a harbour cooly, Galle; is well known to the Police Officer of Kitalagama and Suwaris of Galle. The Police Magistrate of Galle has issued warrant No. 10,283 for his arrest.

WATTEGEDARA APPU; charged with voluntarily causing hurt with knife at Agalawatta in Danykanda in Matale Pallesiya patty of Matale east on January 4, 1901; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cooly; age, about 18 years; height, about 5 ft.; make, well built; complexion, dark; lips, broad; teeth, well set; eyes, black and round; hair, black and tied in a knot; wears slight moustaches; general residence and haunts, Danykanda and plumbago pits in Kurunegala District; single; father, Danykanda Wattegedara Hami; mother, Puchi Menika; friend, Siyambalangammadegedara Appuhami of Danykanda, now residing in a plumbago pit in Kurunegala District; is well known to Matale Pallesiya patty Punchirala Korala, Danykanda Punchirala Arachchi, and to the villagers of Danykanda. The Police Magistrate of Matale has issued warrant No. 18,076 for his arrest.

MANATUNGA MANUEL SILVA; charged with causing grievous hurt at Kotihangoda on January 26, 1901; is a Sinhalese of the Halagama caste; religion, Buddhist; occupation, cinnamon-peeler; height, about 5 ft.; make, stout; complexion, dark; mouth, rather broad; teeth, well set; eyes, black and oval; hair, black and cropped short; moustaches and beard, cropped short; shoulders, broad; has a scar on the head; birthplace, Ratmalana in the Palle patty of Salpiti korala; general residences, Millewa and Horana in Rayigam korala; haunts Kiriwattuduwa; married; relations, Kaluhat Julis Silva and Sinhara Heris Silva; is well known to the Police Vidane of Ratmalana. The Police Magistrate of Panadure has issued warrant No. 9,639 for his arrest.

KADRUWAIL; charged with stealing Government property and absconding at Nawalapitiya hospital on February 10, 1901; Malabar; caste, Pariah; religion, Hindu; occupation, labourer; age, about 30 years; height, 5 ft. 6 in.; make, thin; complexion, fair; mouth, normal; teeth, well set; eyes, black; hair, black and tied in a kudumbi; birthplace, India; general residence, Hangranoya estate; haunts Kadugannawa; brother at Kadugannawa; is well known to the people of Hangranoya estate. The Police Magistrate of Hatton has issued warrant No. 32,632 for his arrest.

CHARLES VENMARSALAR; charged with voluntarily causing hurt with a knife at Malay street, Slave Island, on March 26, 1901; Sinhalese; caste, Mechanic; religion, Roman Catholic; occupation, watchmaker; age, about 23 years; height, 5 ft. 4 in.; make, stout; complexion, dark; nose, pug; mouth, large; teeth, well set; eyes, oval and brown; hair, black, cropped; wears slight moustaches and whiskers; birthplace, Dematagoda, Colombo; general residence, Rifle street, Slave Island; haunts Slave Island, Colombo; bachelor; father, Henry Ven Marsalar; mother, Jane Nona, both of Kochchikada; sister, Mangohamy of Rifle street, Slave Island; is well known to Slave Island Police. The accused generally wears Sinhalese costume; can speak English, Sinhalese, Portuguese, and Tamil well; dresses well. The Police Magistrate of Colombo has issued warrant No. 69,639 for his arrest.

CHARLA OMMA; charged with voluntarily causing hurt at Gintupitiya street, Pettah, Colombo, on March 30, 1901; Sinhalese; religion, Buddhist; occupation, cooly; age, 27 years; height, about 5 ft.; make, ordinary; complexion, dark brown; teeth, well set; eyes, black and oval; hair, black and tied in a knot; wears moustaches, beard, and whiskers; has a mole on chest; birthplace, Pettah, Colombo; general residence, Gintupitiya street; haunts Pettah and Gintupitiya street; keeps a mistress at Gintupitiya street; has a brother named Aron in Gintupitiya street; is well known to H. Jeremious Perera of Gintupitiya street. The Police Magistrate of Colombo has issued warrant No. 69,728 for his arrest.

ஒக்டோபர் மாதம் கூடுதல் நாள் விடை.

1901 ஆண்டு மூன்றாவது திங்கள் 15 மேல் பேரில் எதிர்க்கால விவசாய அமைச்சர் அவர்களும் குறிப்பு சொல்ல வேண்டும் என்று உருவிலையை கொண்டு வருகின்றன.

பிடிக்கத் தேவீங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விபரம்.

ஆமலிஸ்கிரம் அமாரிஸ் என்பவன்; கூடுதல் ஆண்டு மார்க்கிளி கடுங்கூடு, மேதுவா மரப்பக்கமாலில் ஒரு மேசக்கத்தியும் ஒரு கைத்துப்பாக்கியும் களவாடினுள்ளெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றன; சிங்கள வன்; இருவ சாதி; தொழில்-கூலி; வயது-சூ அல்லது சூ; உயரம்-சூ அடி; கொழுத் திரேகம்; கட்டடய வன்; நிறம்-சொக்கலமங்கல்; மூக்கு-சுற்றே தட்டடயும், குறுகியதம்; வாய்-பெரிது; பற்கள்-ஒழுங்கானவையும், பெரிதம்; கண்கள்-சிறிதம், செங்களம்மக்கலும்; மயிர்-கறுப்பு, கறுக்கி வெட்டப்பட்டுமிருக்கின்றது; சாதி-யில்லை; பிறப்பிடம்-கிற்றலகம், மாத்தறைக் குரிச்சி; பொதுயிருப்பிடம்-கிற்றலகம், அக்குறைசா; போக்குவரவு கள்-அக்குறைசா, கிற்றலகம், கால்ச் சங்கை; ஒண்டி; பெற்றூருக் கோதரதும்-கிற்றலகமவில் சீவிக்கின்றன; மாமன்-சுவாறிஸ் காபர், கூலி, காலி; கிற்றலகம் பொலிஸ் உத்தியேரகஸ்தர்களுக்கும், காலி சுவாறிசுக்கும் இவ்வைகளை நன்றாக்கும் தெரியும். காலிப் பொலிஸ் நீதவரன் இவ்வைப் பிடிப்பதற்காக கூடுதல் ம் நொம்பர் விழுந்து விட்டிருக்கின்றன.

வட்டடக்கதற் துப்பு; கூடுதல் ஆண்டு தைமீர் காங்கூடு, பண்ணுகம் சிழக்கிலிருக்கும் மாத்தளை பள்ளியர் பத்தவைச்சேர்ந்த டெனிக்கங்கையிலிருக்கும் அவைவதற்கையில் கத்தியால் வேணுமென்று காயப்படுத்தினால்லை த் குற்றஞ்சாட்டப்பட்டவை; சிங்களவன்; கொய்கமச் சாதி; புத்த சமயி; தொழில்-கூலி; வயது-சூ குறைய கூ; உயரம்-ஏற்குறைய இடி அடி; நல்ல திரேகம்; கறுவல்; உதகிளன்-அகண்டவை; பற்கள்-ஒழுங்கான வை; கண்கள்-கறுப்பு, உருளை; தலையிரி-கொண்டையாய் கட்டப்பட்டது; சொற்ப மீசையுண்டு; பிறக்கவிட மாத்தளை பள்ளியர்கள்-தெனிக்கங்கையும், சூருங்கால்லிலிருக்கும் மின்னரம் குளிகளும்; ஆசாடுமிடங்கள்-டெனிக்கங்கையும், குருங்கால்லிலிருக்கும் மின்னரம் குளிகளும்; கலியாணம் முடியாதவன்; தகப்பன்-டெனிக்கங்கைவட்டகைறையாமி; தாய்-புஞ்சிமெனிக்கி; சிநேகிரன்-டெனிக்கங்கையைச்சேர்ந்த சியபலான் கம்மெட்டகைற அப்புறாமி, இப்பொழுத குருங்கால்லில் ஒரு மின்னரம் குளியிலிருக்கின்றன; மாத்தளை பள்ளியர்கள் கேள்கூலைக்கும் டெனிக்கங்கையிலிருக்கும் சுனங்களுக்கும் இவ்வைகளை நல்லாய்த் தெரியும். பண்ணும் பொலிஸ் நீதவரன் இவ்வைப் பிடிக்க விட்டிருக்கும் விழுந்தின் இலக்கம் காடுகள்.

மனத்துங்க மஜுவல் சில்லா; கூடுதல் ஆண்டு தைமீர் உகங்கூடு, கொட்டிகள்கொடு என்னுமிடத்தில் பாரதரமாய்க் காயப்படுத்தினால்லை குற்றஞ்சாட்டப்பட்டவை; சிங்களவன்; ஹலகம சாதி; புத்த சமயி; தொழில்-கறுவாய்ப்பட்டை பேர்க்கிறவன்; உயரம்-ஏற்குறைய இடி அடி; பில்லூன் திரேகம்; கறுவல்; வாய்-சாட்டயாய் அகலம்; பற்கள்-ஒழுங்கானவை; கண்கள்-கறுப்பு, முட்டைவுடவும் போன்றவை; தலையிரி-கறுப்பு, கட்டடயாய் கத்தரிக்கப்பட்டது; மீதகையும் தாடியும் கத்தரிக்கப்பட்டது; தோன்கள் அகலம்; தலையில் ஒரு தழும்புண்டு; பிறக்கவிடம்-கங்கப்பிட்டகேளையிலிருக்கும் பள்ளப்ததவைச்சேர்க்க நம்மானை; பொதுயிருப்பிடம்-கங்கள்-மில்லெவா, முயக்கம்கோதலையிலிருக்கும் ஷூரானு; ஆசாடுமிடங்கள்-கிறிவத்துவிலா; கலையாணம் முடித் தவன்; இனத்தோர்-களுறைத் தூலில் சில்லாவும் சின்றாராநில் சில்லாவும்; நம்மளை பொலிஸ் விதானிக்கு இவ்வைகளை நல்லாய்த் தெரியும். பண்ணக்குறை பொலிஸ் நீதவரன் இவ்வைப் பிடிக்க விட்டிருக்கும் விழுந்தின் இலக்கம் காடுகள்.

கதிரவேல்; கூடுதல் ஆண்டு மாசிமீர் காங்கூடு, கவர்களமேந்துக்குரிய சாமானை எடுத்துக்கொண்டு ஒரு விட்டானைக் குற்றஞ்சாட்டப்பட்டவை; மலபார்ப்பக்கான்; வயது-ஏற்குறைய கூடு; உயரம்-ஏற்குறைய இடி அடி; மெல்லிய திரேகம்; கேர்த்தியான நிறம்; பற்கள்-ஒழுங்கானவை; கண்கள் கறுப்பு; தலையிரி-கறுப்பு, குடும்பியாய் கட்டப்பட்டது; பிறக்கவிடம்-இந்தியர்; பொதுயிருப்பிடம்-ஹங்கூன்டூயா தோட்டம்; ஆசாடுமிடம்-கடுகனுவா; சகோதரன்-கடுகனுவையிலிருக்கின்றன; ஹங்கூன்டூயா தோட்டத்திலிருக்கும் சுனங்களுக்கும் இவ்வைகளை நல்லாய்த் தெரியும். தெபைபித் தோட்டத்துப் பொலிஸ் நீதவரன் இவ்வைப் பிடிக்க விட்டிருக்கும் விழுந்தின் இலக்கம் கூடுகள்.

சார்ஸ் வென்மார்சலர்; கூடுதல் ஆண்டு பங்குவிமீர் உகங்கூடு, கொம்பளித்தெருவைச்சேர்ந்த மெலே தெருவில் வேணுமென்று கத்தியால் காயப்படுத்தினால்லை குற்றஞ்சாட்டப்பட்டவை; சிங்களவன்; மிக்களிக்; ஜூமான் கத்தோலிக்கள்; கடிகாரம் செய்கிறவன்; வயது-ஏற்குறைய கூடு; உயரம்-ஏற்குறைய இடி அடி சு அங்குலம்; பில்லூன் திரேகம்; கறுவல்; முக்கு-நாயின் முக்குபோல்; வாய்-பெரியது; பற்கள்-ஒழுங்கையானவை; கண்கள்-முட்டைவுடவை, கபில நிறம்; தலையிரி-கறுப்பு, கட்டடயாய் கத்தரிக்கப்பட்டது; சொற்ப மீசையும் கண்ணமீசுவழுங்கி; பிறக்கவிடம்-கொழுப்பு, தூம்பட்டகூடை; பொதுயிருப்பிடம்-ஹங்கூன்டூயா தோட்டம்; ஆசாடுமிடம்-கடுகனுவா; சகோதரன்-கடுகனுவையிலிருக்கின்றன; ஹங்கூன்டூயா தோட்டத்திலிருக்கும் சுனங்களுக்கும் இவ்வைகளை நல்லாய்த் தெரியும். வளக்கமரைய் சிங்களமாதிரி உடுக்கிறவன்; நல்லாய் உடுக்கிறவன்; இங்கிலீஸ், சிங்களம், புத்தகையீர், தமிழ் நல்லாய்ப் பேசுவான். கொழுப்பு பொலிஸ் நீதவரன் இவ்வைப் பிடிக்க விட்டிருக்கும் விழுந்தின் இலக்கம் கூடுகள்.

சார்லஸ் ஆண்டுமா; கூடுதல் ஆண்டு பங்குவிமீர் காங்கூடு, கொழுப்புப் பிறக்கோட்டையிலிருக்கும் ஜின்டிப்பிட்டித் தெருவில் வேணுமென்று காயப்படுத்தினால்லை குற்றஞ்சாட்டப்பட்டவை; சிங்களவன்; புத்த சமயி; வயது-கூடு; தொழில்-கூலி; உயரம்-ஏற்குறைய இடி அடி; பொதுவான திரேகம்; பொதுசிறித் தழுவல்; பற்கள்-ஒழுங்கையானவை; கண்கள்-கறுப்பு, முட்டைவுடவும் பேரேன்றால்; தலையிரி-கறுப்பு, கொண்கையாய்க் கட்டப்பட்டது; மீதகையும் தாடியும் கண்ணமீசுவழுங்கி; செஞ்சில்-ஒரு கறுப்பு உண்டு; பிறக்கவிடம்-பிறக்கோட்டை; பொதுயிருப்பிடம்-ஜின்டிப்பிட்டி தெரு; ஆசாடுமிடங்கள்-பிறக்கோட்டை, ஜின்டிப்பிட்டி தெரு; ஜின்டிப்பிட்டித் தெருவில் வைப்பாட்டு ஒரு கறுவல்; சர்வீஸ்-என்ற பேருகையை சகோதரன் ஜின்டிப்பிட்டியிலிருக்கின்றன. கொழுப்பு பொலிஸ் நீதவரன் இவ்வைப் பிடிக்க விட்டிருக்கும் விழுந்தின் இலக்கம் கூடுகள்.

ஏனும்போனது, வைவோனது, அவை அலைக்கப்போனது.
வைவோனது.

கொடக ம் ஆண்டு மாசிமீ கூ ம் கஷி ந் திகதி, கொஸ்ஸங்கைட மக்கல்டெவியா தோட்டத்திலிருக்கு : ஒரு ஆயுதக் காம்பறையிலிருந்து : கா கப்பாத்தக் கத்திகள், மென் பிறவுன் கொம்பவியிலும், வாக்கர் கொம்பவியிலும், கிரிக் கொம்பவியிலும் வாக்கினது. சொந்தக்காரர், மக்கல்டெவியா தோட்டத்தின் உரித்தரவிகள்.

கொடக ம் ஆண்டு பங்குவியீ கூ ந் வ, குறுண்டுவத்தை தோட்டத்திலிருக்கும் மாட்டுப்பட்டியிலிருக்கு : கதறப்பு நாம்பன் மாடி, வலது பக்கத்தில் வெ. என்ற குறி சுடப்பட்டிருக்கின்றது, வயது-டி. சொந்தக்காரன், நல்ல கங்காணி, இறண்டுவத்தை தோட்டம்.

கொடக ம் ஆண்டு பங்குவியீ கூ ந் வ, பக்தனாவு இஞ்சினீச் வாடியிலிருக்கு : காச ரூபா கூ0, சில வெள்ளி நகக்கனும். சொந்தக்காரன், நாராயணன் கங்காணி. (2) ரூபா 200 காசாகவும், நோட்டுகளாகவும், இபொன் மோதிரம், க கழுத்து மனி, க சோடி காது மனிகள், அ வெள்ளிப் பொத்தாண்கள், உ வெள்ளி மோதிரங்கள், சில வெள்ளி நகக்கனும். சொந்தக்காரன், ரூமசாமி கங்காணி.

கொடக ம் ஆண்டு பங்குவியீ உக-ங் ந் வ, பாபர் தெருவிலிருக்கும் ஒரு குடியிருக்கும் வீட்டிலிருக்கு : வெள்ளிக் கொண்கைடக்கர் க, வெள்ளி மனிக்கோர்வை க, சொகுசாக கடுக்கன் சோடி க, பலவித நிறங்களுள்ள கம்பாயங்கள் ச, வெள்ளீக் கட்டடைகள் டி, காச ரூபாய் ச. சொந்தக்காரன், பொடிஹாமி. (உ) வெள்ளீச் சீலைகள் ச, வெள்ளீக் கோட்டுகள் உ, பச்சை விளானல் கோட்ட க, காச ரூபாய் டி, நீல கென்ஜூர் கோட்ட க, பளைய சிவப்பு பட்டுசாரம் க, நீலகோட்ட க, வெள்ளீச் சீலைகள் ச, வெள்ளீ திறல் யார் க, பலவித நிறமுள்ளகைலேஞ்சுகள் இ, வெள்ளீக் கோட்ட க, செருப்பு சோடி க. சொந்தக்காரன், கவாறின் அப்புவும் சமாறின் அப்புவும்.

கொடக ம் ஆண்டு பங்குவியீ உக-ங் ந் வ, மறக்கோனு தோட்டத்திலிருக்கு : “க தி” அடையாளமுள்ள சருவக்குடம், “கதி” அடையாளமுள்ள வெத்திலீத் தட்டம், ஏக்குறைய ஒரு அடி உயரமுள்ள பித்தளை அக்குலாம்புகள் உ, சிவப்புச் சீலைகள் ச, வேட்டிகள் எ, கென்ஜூர் கோட்டுகள் கூ, சிறு மரப்பெட்டிகள் இரண்டுடைய உறுதிகள், துவக்கு லீசன்ஸ்கள், மாட்டுத் தண்டுகள், வாக்குமுறிப் பத்திரகங்கள் (முத்துக் கறப்பன் பேர்ப்பட்ட தம் ரூமசாமி பேர்ப்பட்டதும்), சிலபிஸ்தோகளின் உடுப்புகள். சொந்தக்காரன், பாதன கங்காணி, மறக்கோனு தோட்டம், உக்குவலை.

கொடக ம் ஆண்டு பங்குவியீ கூ ந் வ, கும்பெவித்தெரு பூனியன் பிளேசிலிருக்கும் ஓர் குடியிருக்கிற வீட்டிலிருக்கு : க திறந்த முசுமுகைய வெள்ளி ஜென்வா உருளோஸ், அகில ஓர் இரட்டைப் பொன் சுக்கில் தொடருக்கப்பட்டிருக்கின்றது, சுங்கவில் சில நாணயங்களும் ஒரு உருளோஸ் துறப்பும் கோர்க்கப்பட்டிருக்கின்றது. சொந்தக்காரன், மிஸ்டர் ஏ. எஸ். குள்ள பூனியன்பிளேஸ், கும்பெவித்தெரு.

கொடக ம் ஆண்டு பங்குவியீ கூ ந் வ, டெல்தோட்டை மவசகல்லூத் தோட்டத்திலிருக்கு : கஷி தண் டி தரை தண்ணீக்குளாய்கள் ஒவ்வொன்றும் கூ அடி நீளமுள்ளது. சொந்தக்காரன், மிஸ்டர் பி. எச். எவ். லெத் பிறித்து, மவசகல்லூத்தோட்டம்.

கொடக ம் ஆண்டு சித்திரைமா டி ந் வ, கம்பளை அம்பகழுவாதெரு அக ம் கொம்பர் வீட்டிலிருக்கு : கூ நீண்த வெள்ளாட்டுத் தோல்கள். சொந்தக்காரன், ப. செ. ப. அசனவியார், கம்பளை.

கொடக ம் ஆண்டு சித்திரைமா கூ ந் வ, கம்பளை நேல்வை ஸ்டேசனிலிருக்கு : வெள்ளீப் பை க, வெயி ஸ்ட் கோட்டுடைய விளானல் உடுப்புக் கட்டம் க, சிவப்பு நாலால் J. B. அடையாளம் போட்டிருக்கு, லின் மீக்கை க. சொந்தக்காரன், மெஸ்டர் ஜேம்ஸ் பிழேஸ்ட், கண்டரக்கு, எலிஜின் தோட்டம், விள்ளுகை.

வைவோனது அவ்வது அலைக்கப்போனது.

கொடக ம் ஆண்டு பங்குவியீ சா ந் வ, நாவலப்பிடிடியிலிருக்கும் செம்பெருக் தோட்டத்திலிருக்கும் ஒரு மாட்டு மாலிலிருக்கு : கறத் தபச க, வலது பக்கத்தில்-குறி வி. வி, சிவப்புக் கன்ற க. சொந்தக்காரன், ஆறுமுகம்.

கொடக ம் ஆண்டு பங்குவியீ உ ந் வ, யாழ்ப்பாணம் மாளிப்பாயில் சொந்தக்காரனுடைய தோட்டத்திலிருக்கு : க சிவப்பு பச மாடி “X” இவ்வித குறி இடதுபக்கக் கண்ணத்தில் சுடப்பட்டிருக்கின்றது, இடதுபக்கத்தில் குறி சுடப்பட்டிருக்கின்றது. சொந்தக்காரன், ரூமலிங்கம் வீரசிங்கம், மாளிப்பாய்.

அலைக்கப்போனது.

கொடக ம் ஆண்டு பங்குவியீ கடி ந் வ, இயாழ்ப்பரணம் கொக்குவில் மேற்கில் சொந்தக்காரனுடைய பட்டியிலிருக்கு : கபில சிறப் பச க, வயது-உ, குறி-இடதுபக்க வயிற்றில் மு, இடது கண்ணத்தில் X, தலையில் வெள்ளீப்புள்ளி ஒன்றுடு, நாலு காள்களும் வெள்ளீ, கருமையுள்ள கபில சிறப் பச க, வயது-கி, குறி-இடதுபக்க வயிற்றில் சி, இடது கண்ணத்தில் X, இடது பின்னங்காலில் க. சொந்தக்காரன், வேலுப்பின்னை தம் பிப்பின்னை, கொக்குவில் மேற்கு.

முன் அறிவித்தலைக் குறித்த விளம்பரம்.

கொடக ம் ஆண்டு பங்குவியீ கடி ந் திகதியைக்கொண்ட காலங் ம் இலக்க “கியூ எண்ட் சிறை” மல் கானுமத்போனுள்ளது பிரசித்தப்படுத்தப்பட்ட இவன் காணப்பட்டார்.

C. L. TRANCHELL,
for L. F. KNOLLYS,
Inspector-General of Police.

Police Office,
Colombo, April 11, 1901.